

தகுதியுள்ள மூன்று வயதான குழந்தைகளுக்கான இலவச நிகழ்ச்சித் திட்டங்கள்

உங்களுடைய மூன்று வயதான பிள்ளை பூர்வீக மற்றும்/அல்லது ரோரெஸ் நீரிணைத் தீவினராக இருந்தால் அல்லது சிறுவர் பாதுகாப்பால் அல்லது Child FIRST-ஆல் ஆதரவளிக்கப்பட்டுள்ளது என்றால், அவர் 15 மணித்தியாலங்கள் வரையான இலவச அல்லது குறைந்த செலவு கனிஷ்ட பாலர்வகுப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்குத் தகுதியுள்ளவராக இருக்கலாம். மேலும் தகவலுக்கு www.education.vic.gov.au/childhood/parents/kindergarten/Pages/earlystart.aspx என்ற இணையத்தளத்தைப் பாருங்கள்

சிறுவயதுத் தொடக்க கனிஷ்ட பாலர்வகுப்பு நீட்டிப்பு வழங்கல்

உங்கள் பிள்ளை முந்தைய வருடங்களில் சிறுவயதுத் தொடக்க கனிஷ்ட பாலர்வகுப்பு (Early Start Kindergarten) அல்லது சீக்கிரம் கற்றலுக்கான அணுகல் (Access to Early Learning) நிகழ்ச்சித் திட்டத்தைப் பெற்றிருந்தால், நீங்கள் சிறுவயதுத் தொடக்க கனிஷ்ட பாலர்வகுப்பு நீட்டிப்பு வழங்கலுக்குத் தகுதியுள்ளவராக இருக்கக் கூடும். நீட்டிப்பு வழங்கல் ஆனது கனிஷ்ட பாலர்வகுப்புக் கட்டண மானியம் பொருத்தமில்லாத சந்தர்ப்பங்களில் பொருந்தும் மற்றும் உங்களுடைய பிள்ளையை நிதியளிக்கப்படும் கனிஷ்ட பாலர்வகுப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் இலவசமாக அல்லது ஒரு குறைந்த கட்டணத்தில் கலந்துகொள்ளச் செய்கிறது.

இருமொழி மற்றும் உரைபெயர்ப்புச் சேவைகள்

9280 1955 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் உங்களுடைய மற்றும் உங்களுடைய பிள்ளையின் தேவைகளைப் பற்றிக் கதைப்பதற்கு உங்களுக்கு உதவ, உங்களுடைய பிள்ளையின் கனிஷ்ட பாலர்வகுப்புச் சேவையானது இலவச உரைபெயர்ப்பாளரை அணுகலாம்.

கனிஷ்ட பாலர்வகுப்பு நிகழ்ச்சித் திட்டத்தைக் கண்டுபிடிப்பதில் குடியேற்றத் தொழிலாளர்களும் கூட அகதிக் குடும்பங்களுக்கு உதவலாம்.

மேலும் தகவல்

கனிஷ்ட பாலர்வகுப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் அல்லது கனிஷ்ட பாலர்வகுப்புக் கட்டண மானியம் குறித்த மேலும் தகவலுக்கு www.education.vic.gov.au/childhood/parents/kindergarten/Pages/fees.aspx Department of Education and Training-இணையத்தளத்திற்குச் செல்லுங்கள் அல்லது உங்களுக்கு அருகிலுள்ள பிரதேச அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.

பிரதேச அலுவலகத் தொடர்புகள்

பிரதேச அலுவலகம்	இருப்பிடம்	ஸ்விற்ச்போர்டு
வட-கிழக்கு விக்ரோரியா	Benalla	03 8392 9500
	Glen Waverley	03 8392 9300
வட-மேற்கு விக்ரோரியா	Bendigo	03 5440 3111
	Coburg	03 9488 9488
தென்-கிழக்கு விக்ரோரியா	Dandenong	03 8765 5600
	Moe	03 5127 0400
தென்-மேற்கு விக்ரோரியா	Ballarat	03 5337 8444
	Geelong	03 5225 1000
	Footscray	03 8397 0300

தயாரித்தவர்:
Department of Education and Training
2, ட்ரெசரி பிளேஸ், கிழக்கு மெல்போரன்
மெல்போரன் 3002
© விக்ரோரியா அரசு ஓகஸ்ட் 2015

இலவச அல்லது ஒரு குறைந்த கட்டண கனிஷ்ட பாலர்வகுப்பு

கனிஷ்ட பாலர்வகுப்புக் கட்டண மானியம்

Tamil Translation



உங்கள் பிள்ளைக்கு கனிஷ்ட பாலர்வகுப்பு (கிண்டர்கார்டன்) முக்கியமான ஒரு படியாகும். கனிஷ்ட பாலர்வகுப்பு மூலமாக பிள்ளைகள் தங்களுடைய வாழ்க்கைக் காலம் முழுவதும் சார்ந்திருக்கவுள்ள திறமைகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.

கனிஷ்ட பாலர்வகுப்பு நிகழ்ச்சித் திட்டங்களை தகுதிபெற்ற ஆரம்பகால குழந்தைப்பருவ ஆசிரியர்களும் பயிற்றுநர்களும் வழங்குகிறார்கள்.

கனிஷ்ட பாலர்வகுப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னேற்றகரமான ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு, சமூக மற்றும் கற்றல் பயன்களுக்கு வழிவகுப்பதோடு, பாடசாலைகளுக்குச் செல்வதற்கான நிலைமாற்றத்திற்கு பிள்ளைகளைத் தயார்செய்கின்றன என்றும் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

அந்த வருடத்தில் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்பு பிள்ளைகளுக்கு குறைந்தது நான்கு வயதாக இருந்தால், அவர்களை கனிஷ்ட பாலர்வகுப்பில் சேர்க்கலா, அவர்கள் கனிஷ்ட பாலர்வகுப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொள்வர்.

உங்களுடைய பிள்ளையின் கனிஷ்ட பாலர்வகுப்பு ஆசிரியர் உங்களுடைய பிள்ளையின் கற்றலில் உதவிபுரிவதற்காக உங்களுடன் பணியாற்றுவார்.

விக்ரோரியாவில், முழு நாள் கவனிப்பு மையங்கள், சமூக கனிஷ்ட பாலர்வகுப்புகள் மற்றும் சில பாடசாலைகள் முதலியவற்றில் தரமான கனிஷ்ட பாலர்வகுப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் அளிக்கப்படுகின்றன.

கனிஷ்ட பாலர்வகுப்புக் கட்டண மானியம்

பாடசாலைக்குச் செல்ல ஆரம்பிக்கும் முன்னருள்ள வருடத்தில் உயர் தரமான கனிஷ்ட பாலர்வகுப்பு நிகழ்ச்சித் திட்டத்தை சகல பிள்ளைகளுக்கு வழங்குவது என்ற விக்ரோரியா அரசாங்கத்தின் வாக்குறுதியின் ஒரு பகுதியாக, உங்கள் பிள்ளை இலவச அல்லது குறைந்த கட்டண கனிஷ்ட பாலர்வகுப்பிற்குத் தகுதியடையக் கூடும்.

கனிஷ்ட பாலர்வகுப்பு கட்டண மானியமானது கிழமையொன்றுக்கு 15 மணித்தியாலங்கள் வரையான கனிஷ்ட பாலர்வகுப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கான அணுகலை தகுதியுள்ள நான்கு வயதான பிள்ளைகளுக்கு அளிக்கிறது.

எனது பிள்ளை இலவச அல்லது குறைந்த கட்டண கனிஷ்ட பாலர்வகுப்புக்குத் தகுதியுள்ளவரா?

பின்வரும் சந்தர்ப்பங்களில் எதிலேனும் உங்களுடைய பிள்ளை இலவச அல்லது குறைந்த கட்டண கனிஷ்ட பாலர்வகுப்புக்குச் செல்லத் தகுதி பெறுவார்:

- உங்களுடைய பிள்ளை பூர்வீக மற்றும்/அல்லது ரோரெஸ் நீரிணைத் தீவினராக பெற்றோரால், கவனிப்பாளரால் அல்லது சட்டப் பாதுகாவலரால் அடையாளம் காட்டப்பட்டால்
- உங்களுடைய பிள்ளை பல குழந்தைப் பிறப்பாக (ஒரே பிரசவத்தில் மூன்று அல்லது அதிக பிள்ளைகள்) இருப்பதாக அடையாளம் காட்டப்பட்டால் child (triplets or more)
- உங்களுடைய பிள்ளையிடம் அல்லது அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் பின்வருபவற்றில் ஒன்று இருந்தால்:
 - பொதுநலவாய உடல்நலக் கவனிப்பு அட்டை
 - பொதுநலவாய ஓய்வூதியர் தள்ளுபடி அட்டை
 - முன்னாள் துருப்புக்குக்கான அலுவல்கள் திணைக்கள தங்க அட்டை அல்லது வெள்ளை அட்டை
 - தகுதியுள்ள அல்லது புகலிடம் தேடுபவர் விசா



நான் எப்படி விண்ணப்பிப்பது?

நீங்கள் உங்களுடைய பிள்ளையின் தகுதியுடைமை பற்றி உங்களுடைய கனிஷ்ட பாலர்வகுப்புச் சேவையிலுள்ள பணியாளருடன் கதைக்கலாம், மேலும் உங்களுடைய தள்ளுபடி அட்டை, விசா, பிறப்புச் சான்றிதழ் அல்லது பிற தொடர்பான ஆவணம் முதலியவற்றை அவர்களிடம் காட்டலாம்.

உங்களுடைய பிள்ளையின் கனிஷ்ட பாலர்வகுப்பு உங்களின் சார்பாக கட்டண மானியத்திற்காக விண்ணப்பிக்கும். கட்டணம் உங்களுடைய பிள்ளையின் கனிஷ்ட பாலர்வகுப்புக்கே நேரடியாகச் செலுத்தப்படும், இதனால் உங்களுடைய பிள்ளை இலவசமாக அல்லது குறைந்த செலவில் உயர் தரமான நிகழ்ச்சித் திட்டத்தைப் பெறக் கூடியதாகிறது.

வருடத்தின் எந்த நேரத்திலும் கனிஷ்ட பாலர்வகுப்பின் கட்டண மானியத்திற்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம், உங்களுடைய பிள்ளை இன்னுமொரு கனிஷ்ட பாலர்வகுப்புக்கு மாறினால் கூட இதைச் செய்யலாம்.

என்னுடைய பிள்ளைக்குரிய கனிஷ்ட பாலர்வகுப்பை நான் எப்படிக் கண்டுபிடிப்பது?

தனித்தனிக் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு, முழு நாள் கவனிப்பு மையங்கள், சமூக கனிஷ்ட பாலர்வகுப்புகள் மற்றும் சில பாடசாலைகள் முதலியவை உட்பட பல்வேறு அமைப்புகளில் கனிஷ்ட பாலர்வகுப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் அளிக்கப்படுகின்றன.

உங்களுடைய பகுதியிலுள்ள கனிஷ்ட பாலர்வகுப்புச் சேவையைக் கண்டுபிடிக்க www.education.vic.gov.au/findaservice/Home.aspx என்ற இணையத்தளத்தைப் பாருங்கள் அல்லது உங்களுடைய உள்ளூர்ச் சபையைத் தொடர்புகொள்ளுங்கள் www.dtpi.vic.gov.au என்ற இணையத்தளத்தில் உங்களுடைய உள்ளூர்ச் சபையின் தொடர்பு விவரங்களைக் காணலாம்